[2022 ஏப்ரல் 28

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய ஐயா பேராசிரியர் அவர்கள் பெயரில் 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' இருக்கிறது. அதற்கு தனியாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் எந்தெந்தப் பள்ளிகள் என்பது குறித்து என்னிடத்தில் எழுதிக் கொடுக்கும்போது, கட்டடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தங்கள் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். மாண்புமிகு உறுப்பினர் Educational Institutions நல்ல முறையில் நடத்திக்கொண்டிருக்கிறார். மிகப் பெரிய கல்விச் சேவை செய்து கொண்டிருக்கின்றவர், அவரே கட்டித் தரலாம் என்று நம்முடைய அவை முன்னவர் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் துறையின் சார்பாக கலந்து ஆலோசித்து செய்யப்படும். நூலகத்தின் முக்கியத்துவம் குறித்து மாண்புமிகு உறுப்பினர் எடுத்துச் சொன்னார், அது உண்மைதான். ஜெம்புநாதபுரத்தில் கிட்டத்தட்ட 4,200 மக்கள் வசித்து வருகிறார்கள். 3,000 பேர் படித்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் 1,200 பேர் படிக்க வேண்டியவர்களாக, எழுதத் தெரியாதவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் சரிசெய்கின்ற பணியில் எங்கள் துறை ஈடுபடும் என்பதைத் தங்கள்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 200, மாண்புமிகு உறுப்பினர் திரு. ப. சிவகுமார் என்கிற தாயகம் கவி, மாண்புமிகு சுற்றுச்சூழல்–காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள்.

200—

விளையாட்டுத் திடல்

***15213—திரு. ப. சிவகுமார் என்கிற தாயகம் கவி:**

மாண்புமிகு சுற்றுச்சூழல்–காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

2022 ஏப்ரல் 28]

திரு.வி.க. நகர் தொகுதி, 75–வது வார்டு, எஸ்.எஸ். புரம், B பிளாக், 5–வது குறுக்குத் தெருவில் உள்ள விளையாட்டுத் திடலுக்கு சுற்றுச் சுவர் கட்ட அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. சிவ.வீ. மெய்யநாதன், சுற்றுச்சூழல்–காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி, சென்னை மாநகராட்சி, வார்டு எண் 75, எஸ்.எஸ். புரம், B பிளாக் பகுதியில் இருக்கின்ற 5–வது குறுக்குத் தெருவில் உள்ள விளையாட்டுத் திடலுக்கு சுற்றுச் சுவர் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. ப. சிவகுமார் என்கிற தாயகம் கவி அவர்கள்.*

திரு. ப. சிவகுமார் என்கிற தாயகம் கவி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த அவையில் விளையாட்டுத் துறையின் சார்பில் பல்வேறு அறிவிப்புகளை விதி 110–ன்கீழ் அறிவித்து உரையாற்றுகின்றபோது, விளையாட்டு குறித்து ஓர் அற்புதமான கருத்தைப் பதிவு செய்தார். ஒரு சமுதாயத்தின் வலிமை என்பது அந்தச் சமுதாய மக்களுடைய மன ரீதியான நலத்தையும், உடல் ரீதியான வலிமையையும் பொறுத்துள்ளது. அந்த உடல் ரீதியான வலிமையைப் பெறுவதற்கு பல்வேறு பயிற்சிகள் இருந்தாலும்கூட, விளையாட்டு என்பது மிக மிக முக்கியமானது என்பதை நம்முடைய முதல்வர் அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே, அந்த விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கத்தோடும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் கழக அரசு செயலாற்றி வருகின்றது திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி, வார்டு எண் 75–ல் அமைந்துள்ள எஸ்.எஸ். புரம் என்றழைக்கப்படுகின்ற சிவசண்முகபுரம் பகுதியில் உள்ள விளையாட்டுத் திடலை அங்குள்ள இளைஞர்கள் சுமார் 25 ஆண்டு காலத்திற்கு மேலாக பயன்படுத்தி வருகிறார்கள். அந்த விளையாட்டுத் திடலில் இளைஞர்கள் கிரிக்கெட் மற்றும் வாலிபால் போன்ற விளையாட்டுகளை விளையாடுகின்றபோது, அவர்கள் பயன்படுத்துகின்ற பந்து. . .*

[*2022 ஏப்ரல் 28*

முற்பகல் 11–15

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர், சுருக்கமாகச் சொல்லுங்கள்.*

திரு. ப. சிவகுமார் என்கிற தாயகம் கவி: *இளைஞர்கள் பயன்படுத்துகின்ற பந்து அந்தத் திடலை ஒட்டியிருக்கும் வீடுகளிலுள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் படும்போதும், தெருவில் பயணிக்கிறவர்கள்மீது விழுகிறபோதும் சில விரும்பத்தகாத இடையூறுகள் ஏற்பட்டு, இளைஞர்களால் தொடர்ந்து அந்தத் திடலில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கின்றவண்ணம் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அந்த விளையாட்டுத் திடலிலுள்ள சுற்றுச் சுவரின் உயரத்தை அதிகப்படுத்தி எழுப்பி, சீர்படுத்தி, செப்பனிட்டு, மேம்படுத்தித் தருவார்களா என்பதைத் தங்களின் வாயிலாக அறிய விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு சுற்றுச்சூழல்–காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்.*

மாண்புமிகு திரு. சிவ.வீ. மெய்யநாதன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஓராண்டுக் காலத்தில், 200–வது கேள்விக்கு பதிலளிக்கின்ற வாய்ப்பினைத் தந்திருக்கின்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.*

நூறாவது கேள்விக்கான பதிலைத் தந்தவர் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள். இருநூறாவது கேள்வியைக் கேட்டிருப்பவர், அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்ற திரு.வி.க. சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் என்ற கூடுதல் தகவலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைக்கு மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கின்றார்கள். வயதாகிவிட்டதால் விளையாட முடியவில்லை என்று நிறைய பேர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், விளையாடாததால்தான், வயதாகியது என்பதுதான் உண்மை. அந்த அடிப்படையில், உலகத்தில் மிகப்

2022 ஏப்ரல் 28]

பெரிய செல்வம் எதுவென்று கேட்டால், அது எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதுதான். அந்த மகிழ்ச்சியை தரக்கூடியது விளையாட்டு. ஒவ்வொரு மனிதனையும், ஆரோக்கியமாக, உற்சாகமாக, வலிமையாக வைத்திருக்கக்கூடிய விளையாட்டுத் துறைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களைத் தந்திருக்கின்றார்கள்.

அந்த அடிப்படையில், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்டிருக்கின்ற திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி, சென்னை மாநகராட்சி, வார்டு எண் 75, எஸ்.எஸ். புரம், B பிளாக் பகுதி, 5–வது குறுக்குத் தெருவில் உள்ள விளையாட்டுத் திடலானது சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமானது. சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான அந்த விளையாட்டுத் திடலை தமிழக விளையாட்டு மேம்பாட்டு வாரியத்திற்கு ஒப்படைக்கும்பட்சத்தில், அந்த விளையாட்டுத் திடலுக்கு சுற்றுச் சுவர் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. ப. சிவகுமார் என்கிற தாயகம் கவி அவர்கள்.*

திரு. ப. சிவகுமார் என்கிற தாயகம் கவி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த விளையாட்டுத் திடலோடு இளைஞர்கள் நலன் சம்பந்தப்பட்டிருக்கிறது. கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் அன்புச் சகோதரர் திருமிகு உதயநிதி அவர்கள், சமீபத்தில் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின விழாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று, குற்றாலீசுவரன் நடத்துகின்ற* Sports Academy*–ன் சார்பில் 150 விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை வழங்கி பேசுகிறபோது, இனிவரும் காலங்களில், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி என்பது, 150–ஐ தாண்டி, இன்னும் பல நூறாகப் பெருக வேண்டும் என்று குறிப்பிட்டார். எனவே, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. நான் குறிப்பிடுகின்ற அந்த விளையாட்டுத் திடலில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று, தங்களுடைய*

திறமைகளை வெளிப்படுத்தி, பல்வேறு பரிசுக் கோப்பைகளை வென்று வந்திருக்கின்றார்கள்.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு விளையாட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றபோது, அவர்களுடைய கவனம் பல்வேறு திசைகளில் பயணிக்கக்கூடிய நிலைமை ஏற்படும். எனவே, அந்த இளைஞர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்த விளையாட்டுத் திடலை மேம்படுத்தித் தருமாறு கேட்டு, வாய்ப்புக்கு நன்றி கூறி அமைகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு சுற்றுச்சூழல்–காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. சிவ.வீ. மெய்யநாதன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, குறிப்பாக சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த காலங்களில் வீதிகளில் விளையாடியதை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது இருக்கின்ற சூழ்நிலையில், வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கின்ற காரணத்தால், இளைஞர்களுக்கு விளையாட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்கின்ற அடிப்படையில்தான், சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுமைக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒரு விளையாட்டு நகரமே உருவாக்க இருக்கின்றார்கள் என்கின்ற நல்ல செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றதற்குப் பிறகு, வெற்றி பெறுகின்ற தமிழக விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், பல கோடி ரூபாயை அவர்களுக்கு பரிசுத் தொகையாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய நிகழ்ச்சியில்கூட, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், Squash போட்டியில் வென்றிருக்கின்ற வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கவிருக்கின்றார்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

கண்டிப்பாக தமிழகத்தில் இருக்கின்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்துகின்ற அரசாக, அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்கின்ற அரசாக,

2022 ஏப்ரல் 28]

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுடைய அரசு இருக்கிறது என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முற்பகல் 11–20

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினாக்கள்–விடைகள் நேரம் முடிவுற்றது. (குறுக்கீடு)*

[**குறிப்பு:** *ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடப்பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.*]

2. தகவல் கோரல்

(அ) பெட்ரோல் மற்றும் டீசல்மீது மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டுமென பிரதமர் கூறியிருப்பது

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த...(குறுக்கீடு) இருங்கள், நான் உங்களைப் பேச அழைக்கிறேன். (குறுக்கீடு) மாண்புமிகு உறுப்பினர் திரு. செல்வபெருந்தகை என்னவென்று சொல்லுங்கள். (குறுக்கீடு) இல்லை, அவர் பேசிய பின்பு, நான் உங்களுக்கு வாய்ப்புத் தருகிறேன். (குறுக்கீடு) மாண்புமிகு உறுப்பினர் திரு. செல்வபெருந்தகை அவர்கள். (குறுக்கீடு) உங்கள் விஷயம் வேறு, நான் சொல்கிறேன். (குறுக்கீடு) உட்காருங்கள், நான் சொல்கிறேன். (குறுக்கீடு) உங்கள் விஷயம் வேறு, அவர் பேசுகின்ற விஷயம் வேறு. ஒரே விஷயம் என்றால், நான் உங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்திருப்பேன். மாண்புமிகு உறுப்பினர் திரு. செல்வபெருந்தகை அவர்கள்.*

திரு. கு. செல்வபெருந்தகை: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நேற்றையதினம் கோடை வெப்பத்திலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் ஏறக்குறைய ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து, நேற்று இறந்த நம்முடைய தமிழின சொந்தங்களுக்கு இறுதி மரியாதை செலுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் ஆறுதல் கூறி, சென்னை திரும்பியிருக்கிற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களுடைய செம்மார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) (மணியடிக்கப்பெற்றது)*